



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 32]

CHENNAI, WEDNESDAY, AUGUST 7, 2019  
Aadi 22, Vikari, Thiruvalluvar Aandu—2050

## Part II—Section 2

**Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.**

### **NOTIFICATIONS BY GOVERNMENT**

### **CONTENTS**

	Pages.		Pages.
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT		HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT.	
Indian Stamp Act.—Provisions for the Consolidation of duty chargeable in respect of issue of Policies by the New India Assurance Company Limited through its Divisional Office, Chennai-2, for certain period etc. ..		Tamil Nadu Prohibition Act.—Amendment to Notification.. .. .. .. ..	722
Provisions for the Consolidation of duty chargeable in respect of issue of policies by the New India Assurance Company Limited its Large Corporate and Broker Office Chennai-2 for certain period	720-721	LABOUR AND EMPLOYMENT DEPARTMENT	
Amendment to Notification .. ..	721	Motor Transport Workers Act.—Amendment to the Authorities notified.. .. .. .. ..	722
HIGHER EDUCATION DEPARTMENT		Minimum Wages Act.—Constitution of Committee for Revision of Minimum Rates of Wages for the Employment in any Local Authority etc. .. .. .. .. .. ..	722-734
Madras University Act.—Nomination of certain persons as Members to the Syndicate of the University of Madras, Chennai for certain period.. .. .. .. ..	721	Working Journalists and other Newspaper Employees (Conditions of Service) and Miscellaneous Provisions Act.—Specification of the Joint Commissioners of Labour to be Authorities to issue Certificates ..	734-735
		Labour Courts for Adjudication .. ..	735-738

## NOTIFICATIONS BY GOVERNMENT

### COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

#### **Notifications under the Indian Stamp Act.**

**Provisions for the Consolidation of duty chargeable in respect of issue of Policies by the New India Assurance Company Limited through its Divisional Office, Chennai-2, for certain period under the Act.**

[G.O. (Rt) No. 363, Commercial Taxes and Registration (J1), 6th July 2019, ஆணி 21, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/629/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 70,000/- (Rupees Seventy thousand only) chargeable under the said Act in respect of issue of policies by the New India Assurance Company Limited through its Divisional Office, Chennai-2 for the period from 1st May 2019 to 30th September 2020.

#### **New India Assurance Company, Limited, Vellore.**

[G.O. (Rt) No. 365, Commercial Taxes and Registration (J1), 6th July 2019, ஆணி 21, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/630/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 50,000/- (Rupees Fifty thousand only) chargeable under the said Act in respect of issue of policies by the New India Assurance Company Limited, Vellore for the period from 1st July 2019 to 30th June 2020.

#### **New India Assurance Company, Alwarpet, Chennai-18.**

[G.O. (Rt) No. 369, Commercial Taxes and Registration (J1), 10th July 2019, ஆணி 25, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/631/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 10,000/- (Rupees Ten thousand only) chargeable under the said Act in respect of issue of policies by the New India Assurance Company Limited, Alwarpet, Chennai-18 for the period from 1st September 2019 to 31st March 2020.

#### **Divisional Office at Kanchipuram, Micro Offices at Panapakkam, Uthukottai, Tiruttani, Sunguvarchathiram, Nathapettai, Uthiramerur, Maraimalai Nagar, Singaperumal Kovil.**

[G.O. (Rt) No. 372, Commerical Taxes and Registration (J1), 11th July 2019, ஆணி 26, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/632/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 56,000/- (Rupees Fifty Six thousand only) chargeable under the said Act in respect of issue of policies

by the New India Assurance Company Limited, Kanchipuram Divisional Office for the usage of its Divisional Office and Panapakkam Micro Office, Uthukottai Micro Office, Tiruttani Micro Office, Sunguvarchathiram Micro Office, Nathapettai Micro Office, Uthiramerur Micro Office, Maraimalai Nagar Micro Office, Singaperumal Kovil Micro Office for the period from 1st July 2019 to 30th June 2020.

#### **New India Assurance Company Limited, Chennai-18.**

[G.O. (Rt) No. 373, Commercial Taxes and Registration (J1), 11th July 2019, ஆணி 26, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/633/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 25,000/- (Rupees twenty five thousand only) chargeable under the said Act in respect of issue of policies by the New India Assurance Company Limited, Chennai-18 for the period from 1st July 2019 to 30th June 2020.

#### **New India Assurance Company Limited, Chennai-45.**

[G.O. (Rt) No. 374, Commercial Taxes and Registration (J1), 11th July 2019, ஆணி 26, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/634/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 20,000/- (Rupees Twenty thousand only) chargeable under the said Act in respect of issue of policies by the New India Assurance Company Limited, Chennai-45 for the period from 1st July 2019 to 31st December 2019.

#### **New India Assurance Company Limited, Chennai-6.**

[G.O. (Rt) No. 386, Commercial Taxes and Registration (J1), 17th July 2019, ஆடி 1, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/635/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 50,000/- (Rupees Fifty thousand only) chargeable under the said Act in respect of issue of policies by the New India Assurance Company Limited, Chennai-6 for the period from 1st April 2019 to 30th April 2020.

#### **New India Assurance Company Limited, Arakkonam.**

[G.O. (Rt.) No. 397, Commercial Taxes and Registration (J1), 22nd July 2019, ஆடி 6, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/636/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 10,000/- (Rupees ten thousand only) chargeable under the said Act in respect of issue of policies by the New India Assurance Company Limited, Arakkonam for the period from 1st July 2019 to 30th June 2020.

**Branch Office at Tiruvallur.**

[G.O. (Rt.) No. 398, Commercial Taxes and Registration (J1), 22nd July 2019, ஆடி 6, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/637/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 5,000/- (Rupees five thousand only) chargeable under the said Act in respect of issue of policies by the New India Assurance Company Limited, Tiruvallur Branch Office for the period from 1st July 2019 to 30th June 2020.

**Provisions for the consolidation of duty chargeable in respect of issue of policies by the New India Assurance Company Limited, through its Large Corporate and Broker Office, Chennai-2 for certain period under the Act.**

**Amendment to Notification**

[G.O. (Rt.) No. 367, Commercial Taxes and Registration (J1), 6th July 2019, ஆணி 21, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/638/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No. II(2)/CTR/276/2019 Published in page 353 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, No.14, dated 3-4-2019.

**AMENDMENT**

For the expression "Rs. 2,00,000/- (Rupees two Lakh only)" appearing in the said Notification, the expression "Rs. 2,75,000/- (Rupees two lakh and seventy five thousand only)" shall be substituted.

**Provisions for the consolidation of duty chargeable in respect of issue of policies by the Life Insurance Corporation of India Divisional Office-I, Chennai-2 for certain period under the Act.**

[G.O. (Rt.) No. 364, Commercial Taxes and Registration (J1), 6th July 2019, ஆணி 21, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/639/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 32,00,000/- (Rupees Thirty two lakh only) chargeable under the said Act in respect of issue of policies by the Life Insurance Corporation of India, Divisional Office-I, Chennai-2 for the period from 1st July 2019 to 30th September 2019.

**Divisional Office at Vellore.**

[G.O. (Rt.) No. 385, Commercial Taxes and Registration (J1), 17th July 2019, ஆடி 1, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/CTR/640/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby Provides for the consolidation of duty of Rs. 38,00,000/- (Rupees Thirty eight lakh only) chargeable under the said Act in respect of issue of policies

by the Life Insurance Corporation of India Divisional Office, Vellore for the period from 1st July 2019 to 31st December 2019.

**Provisions for the consolidation of duty chargeable in respect of issue of policies by the United India Insurance Company Limited, Regional Office Madurai for certain period under the Act.**

[G.O. (Rt.) No. 366, Commercial Taxes and Registration (J1), 6th July 2019, ஆணி 21, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No. II(2)/CTR/641/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby Provides for the consolidation of duty of Rs. 20,00,000/- (Rupees twenty lakh only) chargeable under the said Act in respect of issue of policies by the United India Insurance Company limited, Regional Office, Madurai for the period from 1st April 2019 to 31st March 2020.

C. SEKAR,  
Deputy Secretary to Government.

**HIGHER EDUCATION DEPARTMENT**

**Nomination of certain persons as members to the syndicate of the University of Madras, Chennai for certain period under the Madras University Act.**

[G.O.(D) No. 187, Higher Education (H1), 15th July 2019, ஆணி 30, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/HE/642/2019.—Under item (3) of Other Members of Section 18 of the Madras University Act, 1923 (Tamil Nadu Act VII of 1923), the Governor of Tamil Nadu, hereby nominate the following members to the Syndicate of the University of Madras, Chennai for a period of three years with effect from 28-5-2019:-

- (i) Dr. I.V. Manivannan, Ph.D., IAS (Retd),  
No. 15, 21st Main Road,  
Anna Nagar West, Chennai-40.
- (ii) Dr. Lalitha Balakrishnan,  
Principal,  
M.O.P. Vaishnav College for Women  
(Autonomous), Chennai-600 034.
- (iii) Dr. K.S. Lakshmi,  
Secretary,  
Meenakshi College for Women (Autonomous),  
Chennai-24.

MANGAT RAM SHARMA,  
Principal Secretary to Government.

## HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT.

**Amendment to Notification under the Tamil Nadu Prohibition Act.**

[G.O. Ms. No. 21, Home, Prohibition and Excise (III), 23rd July 2019, ஆட்ட 7, விகாரி, திருவங்ஞலூர் ஆண்டு—2050.]

No.II(2)/HOPE/643/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 18-B of the Tamil Nadu Prohibition Act, 1937 (Tamil Nadu Act X of 1937), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Prohibition and Excise Department Notification No.II(1)/PE/239(d)/81, dated the 1st May 1981, published at page 2 of Part II—Section 1 of the *Tamil Nadu Government Gazette Extraordinary*, as subsequently amended, namely:-

## AMENDMENT

In the said Notification, in the TABLE, in the Annexure, under the heading “MEDIUM BRANDS”, under the sub-heading “Thiruvalargal KALS Beverages Private Limited”, after the entry “Black Magic Superior Brandy”, the entry “Copper Barrel VSOP Brandy” shall be added.

NIRANJAN MARDI,  
Additional Chief Secretary to Government.

## LABOUR AND EMPLOYMENT DEPARTMENT

**Amendment to the Authorities notified under the Motor Transport Workers Act.**

[G.O. Ms. No. 121, Labour and Employment (H1), 19th July 2019, ஆட்ட 3, விகாரி, திருவங்ஞலூர் ஆண்டு—2050.]

No.II(2)/LE/644/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 4 of the Motor Transport Workers Act, 1961 (Central Act 27 of 1961), and in supersession of the Labour and Employment Department Notification No.II(2)/LE/5256/89, Published at Page 706 of Part II-Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 13th September 1989, the Governor of Tamil Nadu hereby appoints –

(1) for the State of Tamil Nadu, the Joint Commissioner of Labour (Minimum Wages), Chennai, to be the Chief Inspector; and

(2) the Assistant Commissioners of Labour (Enforcement), the Deputy Inspectors of Labour and Assistant Inspectors of Labour to be Inspectors subordinate to the Chief Inspector.

## Notifications under the Minimum Wages Act.

**Constitution of Committee for Revision of Minimum Rates of Wages for the Employment in any Local Authority under the Act.**

[G.O. Ms. No. 122, Labour and Employment (J2), 19th July 2019, ஆட்ட 3, விகாரி, திருவங்ஞலூர் ஆண்டு—2050.]

No.II(2)/LE/645/2019.—In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of Section 5 read with Section 9 of the Minimum Wages Act, 1948 (Central Act

XI of 1948), the Governor of Tamil Nadu hereby appoints a committee consisting of the following members to hold enquiries and advise the State Government in respect of revision of minimum rates of wages for the employment under any local authority:-

**Independent Persons.-**

- |     |   |            |
|-----|---|------------|
| (1) | The Joint Commissioner of Labour-I<br>Chennai.  | Chairman.  |
| (2) | The Assistant Commissioner of<br>Labour-III Circle (Enforcement),<br>Chennai.                           | Secretary. |
| (3) | Tmt. V. Prabhavathi,<br>Assistant Director,<br>Economics and Statistics Department,<br>Chennai-600 006. | Member.    |

**Employees’ Representatives.-**

- |     |   |         |
|-----|---|---------|
| (1) | Thiru. Thaadi. M. Rasu,<br>Anna Thozhirsanga Peravai,<br>No. 9, First Street,<br>United India Nagar,<br>Ayanpuram, Chennai-600 023.                         | Member. |
| (2) | Thiru. K.R. Ganesan,<br>Centre of Indian Trade Unions<br>District Committee Office,<br>No. 83/1, Gnana Prakasapuram,<br>Begampur Post,<br>Dindigul-624 002. | Member. |
| (3) | Thiru. A. Jayachandran,<br>Indian National Trade Union Congress,<br>No. 119, East Vanniyan Street,<br>K.K. Nagar,<br>Virugambakkam,<br>Chennai-600 078.     | Member. |

**Employees’ Representatives.-**

- |     |   |         |
|-----|---|---------|
| (1) | Tmt. G. Dhanalakshmi,<br>Joint Director (Administration),<br>Commissionerate of Municipal<br>Administration,<br>Urban Administrative Office Complex,<br>75, Santhome High Road,<br>Raja Annamalaipuram,<br>Chennai-600 028. | Member. |
| (2) | Selvi. R. Rajashree,<br>Additional Director (Administration),<br>Directorate of Rural Development and<br>Panchayat Raj,<br>F14, Raj Thilak Apartments,<br>Jaswanth Nagar Extension,<br>Mogappair West, Chennai-600 037.     | Member. |
| (3) | Thiru P. Madhusudhan Reddy, I.A.S.<br>Deputy Commissioner (Health),<br>Greater Chennai Corporation,<br>Rippon Building, Chennai-600 023.  | Member. |

**Revision of Minimum Rates of Wages for the Employment  
in Handloom Silk Weaving Industry under the Act.**

[G.O. (2D). No.47, Labour and Employment (J1),  
27th June 2019, ஆணி 12, விகாரி, திருவந்தூர் ஆண்டு—2050.]

No.II(2)/LE/646/2019.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 3 and sub-section (2) of Section 5 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948) and in supersession of the Labour and Employment Department Notification No.II(2)/LE/345/2013, published at pages 304 to 312 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 1st May 2013, the Governor of Tamil Nadu, after consultation with the Advisory Board, hereby revises the minimum rates of wages payable to the types of work in the employment in Handloom Silk Weaving Industry in the State of Tamil Nadu as specified in column (4) of the Schedule below, in respect of the type of work specified in the corresponding entries in column (2) thereof, the draft of the same having been previously published as required by clause (b) of sub-section (1) of Section 5 of the said Act.

This Notification shall come into force with effect on and from the date of its publication in the *Tamil Nadu Government Gazette*.

**THE SCHEDULE.**

**Employment in Handloom Silk Weaving Industry**

Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)	Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
<b>Kancheepuram Varieties: Wages (General)</b>							
1.	One side Korvai Saree 16.5 Metres	0.70	3144.58	11.	Pillaiyar Mookku—per saree	-	43.42
2.	Double side Korvai Saree 16.5 Metres	0.60	3868.10	12.	5 kilai Thazhamboo Rekku – per saree	-	194.79
3.	Plain Silk Saree 16.5 Metres	1.00	2643.66	13.	7 Kilai Meera Rekku – for 3 sarees	-	325.60
4.	Pavadai 103 cm (2½ Muzham) 91.5cm (16.5 Metres)(2 Muzham)	0.80	2838.62	14.	In the “One side Puni” – Jarigai Thazhamboo Rekku (45.7 cm) (1 Muzham)	-	87.11
5.	Pavadai 80 cm (1 Muzham) 58.5 cm (1.5 Muzham) 16.5 metres	0.85	2560.18	15.	In the “Double side Puni” – Jarigai Thazhamboo Rekku (45.7 cm) (1 Muzham)	-	129.68
6.	Shuttle Piece Varieties 6.5 Metres	1.70	1335.75	16.	Banaras Thazhamboo Rekku – Double side 8 shaft (45.7 cm, (1 Muzham)	-	129.68
7.	Shuttle varieties 16.5 Metres	1.60	1391.41	17.	Banaras Thazhamboo Rekku –One side 8 shaft (45.7 cm, (1 Muzham)	-	109.10
				18.	Meera Rekku – Double side – 8 shaft (45.7cm) (1 Muzham)	-	193.75
				19.	Meera Rekku – One side – 8 shaft (45.7) (1 Muzham)	-	135.24

Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)	Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
20.	(More than 28 cm) Big size Rekku (for 11 inches) (45.7 cm) (1 Muzham)	-	196.74	37.	Mundhi Muthu seer self mundhi	-	10.59
21.	In double side korvai Saree to weave more than 30.5 cm (12") by drawing bettu for 3 sarees	-	224.28	38.	Mundhi self for 100 kuligai	-	86.56
	<b>Butta Designs:</b>			39.	Mundhi self for 100 kuligai (1/2 kuligai varisai)	-	129.68
22.	From 1 to 100 Kuligai	-	51.20	40.	Mundi with jarigai tissue pattai per saree	-	32.28
23.	Above 100 Kuligai Butta (for 100 Kulligai)	-	69.61	41.	Mundhi with jarigai (or) silk butta for 100 kuligai	-	86.56
24.	Body Silk Sungudi Butta (45.7 cm) (1 Muzham)	-	50.13	42.	8 shaft banaras in mundhi for 100 kuligai	-	54.01
25.	Continuous Butta 23 Kuligai- for 21-20. 121 Varisai (45.7 cm) (1 Muzham)	-	174.75	43.	Mundhi with colour (per colour) for 3 sarees	-	21.71
				44.	for Morning and Evening varieties separately	-	674.53
26.	Body Silk Malli Mokku (45.7 cm) (1 Muzham)	-	12.53	45.	To weave Mundhi with tissue 100 kuligai	-	27.82
27.	Body 21 Kuligai for 12-13 tie, to draw 85 to 190 varisai (45.7 cm) (1 Muzham i.e. 1/2 yard)	-	117.97	46.	One side jarigai tissue variety	-	278.84
28.	Body Silk Jarigai-Meena colour in Butta for 10 kuligai	-	11.67	47.	Double side jarigai tissue variety	-	371.79
				48.	Ordinary tissue- Double side	-	418.25
	<b>Kurugiya - Kattam:</b>				<b>II. ARANI VARIETIES: Wages (General)</b>		
29.	Kattam (Checked, upto 10 kuligai per saree		54.01	1.	One side Korvai saree 16.5 metres	0.85	2560.18
30.	Kattam above 10 kuligai	-	42.74	2.	Double side Korvai sarees 16.5 metres	0.75	2949.77
31.	Across (குறுக்கே) Jarigai Muthu Banaras 8 shaft- upto 600 kuligai) for 45.7 cm)	-	10.59	3.	Plain silk sarees 16.5 metres	2.60	1057.46
32.	60 to 100 kuligai (1 Muzham) (45.7 cm)	-	15.87	4.	Dobby silk saree 16.5 metres	2.00	1140.94
33.	1000 kuligai varisai for 100 kuligai	-	18.92		<b>wages for Special or Extra Works:</b>		
34.	Body self 1 kuligai varisai for 100 kuligai	-	64.86		<b>A. Plain varieties:</b>		
35.	Body self for 1/2 kuligai varisai	-	88.23	1.	One side 20 kuligai in-addition for each, extra kuligai for 4 Dhavani units	-	2.81
	<b>Mundhi Details:</b>			2.	Double side 20 kuligai – 4 Dhavani units	-	3.36
36.	Mundhi Muthu seer for 5.5 metres saree	-	43.42	3.	Weaving – by changing one extra shuttle per Dhavani	-	21.16

Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)	Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
4.	For each additional shuttle	-	6.95	8.	Pillaiyar Rekku from one inch to 3 inches	-	36.74
5.	In dobby kattam to weave check design with a single pick	-	21.16	9.	Silk Butta for every 100 vattu 1/2 kuligai varisai	-	27.56
6.	For each extra shuttle	-	6.95	10.	Jarigai Butta for every 100 vattu	-	30.63
7.	<b>Dobby Kattam:</b>			11.	Silk Butta for every 100 vattu 1 kuligai varisai	--	55.66
	(a) 8x4 kattam per unit (i.e per Dhavani)	-	41.70	12.	Jarigai Butta for every 100 vattu	--	55.93
	(b) 8x4 kattam per unit (double colour per Dhavani)	-	52.02	13.	Body self for 100 vattu - 1/2 kuligai varisai	10.00	49.27
	(c) 5x4 kattam per unit	-	52.02	14.	Body self for 100 vattu - 1 kuligai varisai	--	55.66
	(d) For each extra additional shuttle (i.e above 5)	-	6.95	15.	One side petni	--	184.50
8.	Dobby colour kattam per Dhavani	-	47.88	16.	Petni wages for saree	--	322.53
9.	For every 20 vattu silk butta (45.7 cm) (1 Muzham)	-	1.39	17.	Zari-pavu wages	--	32.31
10.	For every vattu silk butta	-	1.12		<b>C. Korvai Double Side :</b>		
11.	For every 20 vattu jarigai butta (45.7 cm) (1 Muzham)	-	8.65	1.	Minimum Wages upto 300 kuligai per Dhavani	--	38.96
12.	Muthu seer for every 100 vattu	-	41.83	2.	For every extra kuligai for 3 Dhavani	--	3.07
13.	Rekku Kattam per Dhavani	-	139.41	3.	Border 7" to 10" for Dhavani	--	123.00
	<b>B. Korvai One side:</b>			4.	For every additional inch (i.e. for 2.54 cm per Dhavani	--	23.93
1.	upto 30 kuligai for 3 units (i.e. 3 Dhavani)	-	73.73	5.	Pillaiyar Rekku 1 to 3	--	61.49
2.	Upto 30 Kuligai per Dhavani	-	24.75	6.	Pillaiyar Rekku mul Rekku 1 to 3	--	55.09
3.	For every extra kuligai for 3 Dhavani	-	2.81	7.	Thazhamboo Rekku from 3 to 5	--	91.85
4.	7" to 20" border wages per Dhavani	-	36.74	8.	Thazhamboo Rekku for every additional inch (2.54 cm)	--	18.35
5.	Above 10" for every one inch (2.54 cm)	-	18.35	9.	For each petni per Dhavani	--	123.00
6.	Thazhamboo Rekku from 3" to 5"	-	61.49	10.	Muthu seer for 100 vattu	--	36.74
7.	For every extra one inch (2.54 cm)	-	12.53	11.	Muthu seer self for 100 vattu	--	73.46
				12.	In Pillaiyar Rekku Mul Rekku'	--	73.46
				13.	If one extra shuttle is used	--	24.75
				14.	For every additional shuttle	--	18.35

Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)	Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
15.	Nilal Rekku - per Dhavani	--	166.15		<b>Double side:</b>		
16.	Malli Arumbu Butta per Dhavani	--	101.55	3.	Upto 100 kuligai for 5.5 metres saree	--	112.69
17.	Body self for 100 vattu	--	49.27	4.	For every additional kuligai	--	1.12
18.	Banaras border-half Kuligai varisai for 100 vattu	--	55.09		<b>Note:</b> For double side, the half of the total Kuligai in Seeda side should be added with the wages of one side pettu.		
19.	Body Silk Butta for 100 vattu 1/2 kuligai varisai	--	27.56	5.	<b>To Weave body pettu :</b>		
20.	Body Jarigai Butta for 100 vattu 1/2 kuligai varisai	--	30.63		Upto 500 kuligai for each kuligai	--	0.82
21.	Silk Butta for 100 vattu	--	55.39		For every additional Kuligai	--	0.55
22.	Jarigai Butta for 100 vattu 1 kuligai varisai	--	61.49		To weave silk for each kuligai	--	0.55
23.	Sungudi Butta for Dhavani	--	253.26	6.	<b>Body: (Thundu Butta)</b> <b>Wages to be arrived by calculating the total (Thillana Butta) number of Butta and total number of Kuligai sungudi (wages per kuligai 2.50 paise)</b>		
24.	Zari-pavu wages	--	465.86	7.	<b>Pavu Kayiru :</b>		
25.	Kattu Sayam Tana Coolie (One side double side)	--	106.86		upto 20 per kuligai	--	0.17
<b>III. KUMBAKONAM VARIETIES :</b>							
<b>Wage (General) :</b>							
1.	One side korvai saree 16.5 metres	0.70	3088.92		21 to 50 per kuligai	--	0.65
2.	Double side korvai saree 16.5 metres	0.60	3868.10		51 to 70 per kuligai	--	0.94
3.	Plain silk saree 16.5 metres	0.85	3145.14		71 to 100 per kuligai	--	1.04
4.	Pavadai 103 cm (2 1/4 Muzham) 91.5cm (2 Muzham) for 16.5 metres	0.85	2638.10		Above 100	--	0.17
5.	Pavadai 80 cm (1 3/4 Muzham) 68.5cm (1.5 Muzham for 16.5 metres	0.85	2560.18	8.	<b>Butta on the Border :</b>		
<b>Wages for Special or Extra Works:</b>							
<b>One side</b>							
1.	Upto 100 kuligai for 5.5 metres saree	--	78.57		Upto 50	--	0.94
2.	For every additional kuligai	--	0.82		51 to 75	--	0.10
					Above 75	--	0.17
				9.	<b>Mundhi self :</b>		
					(1) Minimum Wages upto 300 kuligai	--	147.51
					(2) For every additional kuligai	--	0.35

Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)	Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
	(3) To Weave self design by farming diamond by giving 2-3-1 gapper kuligai	--	0.38	11.	<b>Double side Thazhamboo variety:</b>		
	(4) Above Weave without giving gap per kuligai	--	0.43		(1) To weave Mokku per 45.7 cm (1Muzham i.e. ½ yard)	--	22.55
10.	<b>One side Thazhamboo Variety :</b>				(2) To weave Thazhamboo for 45.7 cm (1Muzham i.e. ½ yard)	--	28.09
	(1) To weave mokku (மெக்கு புதிய முசார்த்த நாள்) wages per 45.7 cm (1 - Muzham) (i.e. ½ yard)	--	11.14		(3) To weave Arumbu mokku for 45.7 cm (1Muzham i.e. ½ yard)	--	33.95
	(2) To weave Thazhamboo for 45.7 cm (1 muzham i.e. 1.5 yard)	--	13.93		(4) Air-India double side 45.7 cm (1Muzham i.e. ½ yard)	--	49.00
	(3) To weave Thazhamboo for more than 15.2 cm upto 30.5 cm (i.e. more than 6" upto 12")	--	2.56	12.	<b>Body Butta Varieties :</b>		
	(4) To weave separate wages for Dhavani	--	56.21		(1) To weave including S. Butta (100/100 wage per ½ yard (1 muzham)	--	39.23
	(5) To weave Thazhamboo design for more than 30.5 cm (12") per Dhavani	--	13.86		(2) To Weave Pudhia Muhoorthanal (புதிய முசார்த்த நாள்) meena design silk and tissue for 45.7cm (i.e. for 1 muzham) (½ yard)	--	42.87
	(6) Arumbu Mokku for 45.7 cm (1 Muzham) (½ yard)	--	28.09		(3) In Muhoorthanal Design, to weave Butta with Meena in silk and tissue for 45.7 cm (1 muzham ½ yard)	--	36.47
	(7) For 25.4 cm (10") Vasantha Maligai Thazhamboo 45.7 cm (1 Muzham)	--	24.55		(4) In Muthoorthanal Butta design, to weave 1-1 meena in silk and tissue for 45.7 cm (1 Muzham ½ yard)	--	33.67
	(8) Air-India one side 45.7 cm (1Muzham) (½ - yard)	--	244.89		(5) Muhoorthanal design (without meena) in silk and tissue for 45.7 cm	--	30.90
	(9) Thazhamboo variety including Thazhamboo star maximum 5.5 metres to weave Star Diamond for 5 metres. To Weave star Design, to weave Gross star	--	293.87		(6) To weave cross kodi (கிராஸ் கெட்டி) without meena in silk and tissue for 45.7 cm (½ yard)	--	89.88
					(7) To weave crosskodi with meena	--	95.72

Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)	Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
(8)	To weave body jangla (உடல் ஜங்லா) in plain 100m for 100 kuligai	--	35.60	(22)	To weave varieties having the pettu within 100 kuligai and body with plain seer mundhi for 91.5 cm (1yard) Special	--	5.58
(9)	To weave body jangla in korvai 100 m for 100 kuligai	--	36.21	(23)	For 5.5 metres (6 yards) Dhavani one side border wages	--	22.55
(10)	Wages to weave Udal Vaira Oosi for 5.5. metres (6 yards) (5th Nadavirkku Orunaada thookki neyyum design)	--	84.60	(24)	For 5.5 metres (6 yards) Dhavani Double side border wages	--	56.21
(11)	To weave body with Banaras pattu for each kuligai	--	0.10	(25)	To weave varities with Diamond design without giving gap (காலி விடாது கைமண்ட கட்டி செய்யும் ரகங்களுக்கு) from 1 to 20 kuligai 45.7 cm for each additional kuligai	--	16.68
(12)	Body with Korvai Banaras for each kuligai	--	0.17	(26)	To weave butta in border without pettu design woven with 100 ends (Kayiru) wages for each kuligai (weave above design with more than 100 ends) (Pavu kayiru wages kuligai)	--	0.10
(13)	To weave Banaras pattu in Mundhi for each kuligai	--	0.17	(27)	Special wages to weave double side korvai muppagam (முப்பாகம்) 5.5. metres (6 yards)	--	0.17
(14)	For Pudhiya Boomi Morippu 5.5 metres (6 yards oru koal Amukki oru naada marikka coolie)	--	67.62	(28)	While weaving the body butta design in border too, the same butta kuligai must be added with body-butta and then calculated.	--	112.69
(15)	To Weave " Konjum Salangai" design in silk and tissue 45.7 cm (1 Muzham) (½ yard)	--	45.07	(29)	To weave tissue for 8.2 metres (9 yards)	--	78.74
(16)	Udal Zari Marippu-wages for 300 Kuligai	--	33.67	30	To weave meena design in Jangla (In this design, wages per meena kuligai i.e. without adding the meena kuligai with jarigai kuligai)	--	0.38
(17)	Udal zari Marippu-wages for above 300 kuligai	--	45.36				
(18)	To weave satin Butta for 45.7 cm (1 Muzham) (Izhaikku Diamond Katti izhai varisaiyil neyya)	--	67.62				
(19)	To weave single zari jacquard jangla for 5.5 metres (6yards)	--	1947.97				
(20)	To weave jacquard pettu jangla for 5.5 metres (6 yards)	--	2254.07				
(21)	To weave ya-don-ki Bharat Butta for 45.7 cm (½ yard)	--	22.55				

Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)	Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)		
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)		
<b>13. Varieties with Butta Design above the borders</b>									
1	In this design, wages should be calculated in the rate of 2.50 paise per kuligai double side variety with 20 butta in a row in body (10 x10) vathi vaithu jungu katti 100 varisai neyyum ragamkalukku (45.7cm) (1 Muzham) (10x10)	--	45.36	3	To weave Muthu seer per Dhavani	--	11.14		
2	To weave navarathinam Butta Big butta above border and small butta in body for 45.7 cm (1 Muzham) (½ yard)	--	56.21	4	Aradhana Kattam pavu Pinaippu per Dhavani	--	22.55		
3	To weave Malligai Mokku Jarigai Butta in body for 45.7 cm (½ yard)	--	11.14	5	Apsara kattam pavu Pinaippu per Dhavani	--	26.72		
4	To weave Malligai Mokku silk Butta in body for 45.7 cm (½ yard)	--	6.18	6	If colour is changed in body in a.. variety, wages per unit for each special colour (i.e. per Dhavani)	--	17.80		
5	Banaras type Vasantha Maligai without Jungu to weave continuous Arumbu zari in Thazhamboo border for 45.7 cm (½ yard)	--	90.15	7	To weave varieties by drawing / getting double pettu in one side for 5.5 metres (6yards) special wages	--	56.21		
6	To weave butta design in Banaras Varisai without jungu for 45.7 cm (1 Muzham) (½ yard)	--	78.74	8	To weave varities by drawing / getting double pettu in double side for 5.5 meters (6 yards) special wages	--	112.14		
7	To weave buttas with 1 to 20 kuligai in pallav	--	71.26	9	For Mundhi Butta varieties to weave stripes in wept the calculated 8.50 paise per kuligai for stripes (Muthuneri) should be added with mun and the seer mundhi wages also be calculated				
8	To weave buttas with more than 20 kuligai in pallav	--	112.84	<b>15. Other Varieties:</b>					
<b>14. Miscellaneous:</b>									
1	To draw Meena in Jalra for Mundi	--	11.14	<b>Special wages-For Dhavani (5.5 metres) Order wage details (order coolies)</b>					
2	Porai izhuppu per Dhavani	--	22.55	(1) Only for order tharikku (loom) for seer Mundhi varieties per Dhavani					
								--	91.85

Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)	Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
	(2) For Butta Mundhi varieties per Dhavani	--	91.85		<b>Wages for Special / Extra Works:</b>		
	(3) For Self Mundhi varieties per Dhavani	--	134.69		<b>(1) Plain sarees:</b>		
					10 Kuligai	--	8.22
					20 kuligai	--	8.92
	<b>IV. THANJAVUR VARIETIES:</b>				30 kuligai	--	9.47
	(1) Pavadai 206 cm (2½ yards) 229 cm (4.5 Muzham) for 16.5 metres	0.75	3088.92		40 kuligai	--	10.02
					50 kuligai	--	11.02
	(2) Pavadai 183 cm (2 yards) (4 Muzham) for 16.5 metres	0.75	3005.43		60 kuligai	--	12.88
					70 kuligai	--	15.03
	(3) One Mundhi sadha one side for 16.5 metres	0.70	3172.40		80 kuligai	--	17.15
					90 kuligai	--	19.92
	(4) Complete korvai one side for 16.5 metres	0.65	3339.37		100 kuligai	--	21.71
					110 kuligai	--	23.90
	(5) One Mundhi sadha double side for 16.5 metres	0.60	3701.14		120 kuligai	--	27.82
					130 kuligai	--	29.73
	<b>V. SALEM VARIETIES:</b>				140 kuligai	--	31.85
	<b>Wages (General)</b>				150 kuligai	--	34.60
1.	One side korvai saree for 16.5 metres	0.75	2949.77		<b>(2) Korvai Saree :</b>		
2.	Double side korvai saree for 16.5 metres	0.65	3581.20		10 kuligai	--	0.94
3.	Plain silk saree for 16.5 metres	2.00	1636.28		20 kuligai	--	6.13
					30 kuligai	--	6.75
	<b>Dhotties:</b>				40 kuligai	--	7.68
4.	Plain Dhoty (Ordinary) (Rs. 26.65 x 16.5 metres)	1.75	2448.87		50 kuligai	--	8.57
5.	Angavastram (Rs. 24 x 16.5 metres)	2.00	2203.98		60 kuligai	--	7.68
6.	Korvai Double side (Rs. 71.65 x 16.5 metres)	0.70	6581.34		70 kuligai	--	13.48
7.	Korvai Vastram Double side (Rs. 71.65 x 16.5 metres)	0.70	6581.34		80 kuligai	--	15.70
8.	Shirtings (Rs. 24 x 16.5 metres)	2.00	2203.98		90 kuligai	--	16.52
9.	Ajanta piece (Ordinary) Rs. 19.65 x 16.5 metres)	2.40	1806.05		100 kuligai	--	18.35
					110 kuligai	--	21.16
					120 kuligai	--	24.47
					130 kuligai	--	27.27
					140 kuligai	--	29.39
					150 kuligai	--	31.55

Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)	Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
200 kuligai	--	40.15			<b>(7) Butta Design Sarees:</b>		
<b>(3) Plain Dhotties :</b>					10 x 10 x 400 Butta Design Sarees	--	20.19
10 kuligai	--	6.75			20 x 20 x 300 Butta Design Sarees	--	20.19
15 kuligai	--	7.35			30 x 25 x 240 Butta Design Sarees	--	20.19
20 kuligai	--	8.30			40 x 25 x 80 Butta Design Sarees	--	38.49
25 kuligai	--	8.92			50 x 25 x 80 Butta Design Sarees	--	38.49
30 kuligai	--	9.77			<b>(8) Stripe Design Plain:</b>		
35 kuligai	--	11.02			One shuttle / saree	--	20.19
40 kuligai	--	13.21			Two shuttle / saree	--	40.41
45 kuligai	--	16.25			Three shuttle / saree	--	58.93
50 kuligai	--	18.35			Four shuttle / saree	--	80.81
55 kuligai	--	25.10			Five shuttle / saree	--	101.02
70 kuligai	--	29.99			<b>(9) Stripe Korvai Design:</b>		
80 kuligai	--	51.44			One shuttle	--	33.67
100 kuligai	--	71.64			Two shuttle	--	67.33
120 kuligai	--	104.68			Three shuttle	--	101.02
160 kuligai	--	195.91			Four shuttle	--	134.69
<b>(4) Kovai Dhotty:</b>					Five shuttle / Saree	--	168.35
30 kuligai	--	86.59		10.	Kambai Korvai Design Saree	--	202.02
40 kuligai	--	91.53		11.	Petni Saree	--	47.14
<b>(5) Plain Vastram:</b>							
10 kuligai	--	8.92			<b>VI. TIRUCHENGODE VARIETIES:</b>		
15 kuligai	--	9.50			<b>Wages Details (General):</b>		
20 kuligai	--	10.40		1.	One side korvai saree for 16.5 metres	--	2949.77
25 kuligai	--	11.02		2.	Double side korvai saree for 16.5 metres	--	3172.40
30 kuligai	--	11.62		3.	Plain silk saree	--	1753.17
35 kuligai	--	14.08		4.	Rasipuram Korvai varieties	--	3868.10
40 kuligai	--	15.31			<b>Wages for Special / Extra Works for 5.5. metre saree</b>		
45 kuligai	--	18.35		1.	Contrast Double colour for one unit	--	118.27
60 kuligai	--	29.11		2.	Contrast Triple colour for one unit	--	138.88
<b>(6) Vastram Korvai :</b>							
30 kuligai		91.53					

Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)	Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
3.	Ordinary shuttle 3/1 korvai per unit	--	147.78	25.	Special-above 30 cm (12 inches) (kottadi on border)	--	98.53
4.	Ordinary shuttle 6/1 korvai per unit	--	79.02	26.	Next to border- Kattam-double side	--	35.87
5.	Mullum Malarum Double side	--	39.51	27.	Next to border- Kattam-one side	--	25.77
6.	Mullum Malarum One side	--	35.87	28.	Special Thazhamboo 38 cm (15") to 51 cm (20")	--	118.27
7.	Plain variety pattapatty 3 shuttles	--	59.02	29.	Special Thazhamboo 53.3 cm (21") to 63.5 cm" (25")	--	167.52
8.	Plain variety pattapatty 4 shuttles	--	67.62	30.	Jarigai Thazhamboo in border	--	9.75
9.	Plain variety pattapatty 5 shuttles	--	79.02	31.	Banaras Jarigai Kattam in border per kuligai	--	1.39
10.	Plain variety pattapatty 6 shuttles	--	88.76	32.	Shankar Seleem Saimen O/S Korvai	--	116.60
11.	Plain variety pattapatty 7 shuttles	--	98.53	33.	Shankar Seleem Saimen D/S Korvai	--	156.68
12.	Plain variety pattapatty 8 shuttles	--	108.55	34.	Double side silk petty above 100 kuligai	--	147.78
13.	Plain variety pattapatty 9 shuttles	--	118.27	35.	Contrast "Solaimundhipoo"	--	29.48
14.	Plain variety pattapatty 10 shuttles	--	128.29	36.	Meena per kuligai	--	2.51
15.	Korvai Kattam punaithu checked 3 shuttles kattam	--	157.76	37.	Per Banaras Flower per kuligai	--	5.85
16.	Korvai No. piece O/S Korvai	--	98.53	38.	Sappuri Wages for border- body	--	1.82
17.	Petni wages	--	44.81	39.	Sappuri Wages only for body	--	19.79
18.	Anil kodu	--	49.27	40.	Sappuri Wages only for border	--	9.75
19.	Anbu Roja	--	69.00	41.	Pavadai variety-pavu silk kindam Special wages	--	24.47
20.	12 pattapatty	--	29.48	42.	Diamond one side	--	49.27
21.	1.27 cm (1/2 inch) (pattapatty)	--	34.49	43.	One side saree above 12	--	97.96
22.	Self Cosi Kattam-kodi malar-vaira oosi	--	47.88	44.	Attai Ragam	--	40.88
23.	Mullum Malarum (30.5 cm) (12 inches)	--	76.27	45.	Diamond double side	--	65.13
24.	Mullum Malarum above (30.5 cm) (12 inches)	--	98.53	46.	Special Mundhi-Co-optex	--	32.57
<b>Jarigai Pettu Wages :</b>							
				47.	Upto 10 kuligai	--	3.07
				48.	From 11 to 50 Kuligai	--	13.06

Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)	Serial Number	Type of work	Average Production on a day in metre	Minimum rates of Basic Wages. (Rs.P.)
(1)	(2)	(3)	(4)	(1)	(2)	(3)	(4)
49.	From 51 to 100 kuligai	--	16.68		<b>VII. ERODE VARIETIES:</b>		
50.	From 101 to 200 kuligai	--	20.32	1.	One side Border pure silk saree for 16.5 metres	1.00	2226.24
51.	From 201 to 300 kuligai	--	24.47	2.	Kora silk saree for 16.5 metres	2.50	888.42
52.	From 301 to 400 kuligai	--	27.82		<b>VIII. TRICHY VARIETIES:</b>		
53.	From 401 to 500 kuligai	--	33.40		One side korvai Saree for 16.5 metres	0.75	3005.43
54.	From 501 to 600 kuligai	--	39.51		<b>Wages for Special / Extra Works: Pettu Wages One side korvai for 5.5. metres</b>		
55.	From 601 to 700 kuligai	--	44.26	1.	Pettu wages for 100 kuligai	--	79.29
<b>Silk Pettu Wages:</b>							
56.	Upto 10 kuligai	--	4.19	2.	Porai wages	--	35.87
57.	1 to 50 kuligai	--	21.39	3.	Muthu Seer Wages	--	9.20
58.	51 to 100 kuligai	--	30.33	4.	Body Butta Wages	--	178.94
59.	101 to 200 kuligai	--	34.49	5.	Sappuri Wages	--	59.84
60.	201 to 300 kuligai	--	37.94	6.	Mundhi Butta Wages	--	75.43
<b>Butta Wages:</b>							
61.	1 vattu 10 kayiru	--	4.19	7.	Wages for Thazhamboo variety	--	130.49
62.	10 vattu 20 kayiru	--	47.88		<b>Explanations:- (1) Dearness Allowance:</b> (i) The dearness allowance is linked to the average Chennai City Consumer Price Index Number for the year 2010, that is 161 points (with base 2001 =100) and for every further rise of every point over and above 161 points an increase of 30 paise (thirty paise only) per day shall be paid as dearness allowance.		
63.	15 vattu 20 kayiru	--	55.09				
64.	20 vattu 15 kayiru	--	89.06				
65.	30 vattu 20 kayiru	--	121.89				
66.	40 vattu 30 kayiru	--	214.85				
67.	50 vattu 40 kayiru	--	266.87				
68.	60 vattu 50 kayiru	--	325.88				
69.	70 vattu 60 kayiru	--	377.92				
70.	80 vattu 70 kayiru	--	422.43				
71.	90 vattu 80 kayiru	--	540.70				
72.	100 vattu 90 kayiru	--	591.61				
73.	110 vattu 100 kayiru	--	660.85				
74.	120 vattu 110 kayiru	--	709.92				
75.	130 vattu 120 kayiru	--	768.88				
76.	140 vattu 130 kayiru	--	818.42				
77.	150 vattu 140 kayiru	--	871.87				

**Explanations:- (1) Dearness Allowance:** (i) The dearness allowance is linked to the average Chennai City Consumer Price Index Number for the year 2010, that is 161 points (with base 2001 =100) and for every further rise of every point over and above 161 points an increase of 30 paise (thirty paise only) per day shall be paid as dearness allowance.

(ii) The dearness allowance shall be calculated every year on the 1st April on the basis of the average of the Consumer Price indices of the preceding twelve months that is from January to December.

(iii) The first calculation of dearness allowance shall, thus, be effective from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette* based on the Average Chennai City Consumer Price Index for the previous year.

**(2)** Where the same work or work of a similar nature is performed by women, no distinction in the payment of wages shall be made between men and women employees.

**(3)** Wherever the existing wages are higher than the minimum wages fixed herein, the same shall be continued to be paid.

(4) In respect of general items of work, the employees will not be entitled to get dearness allowance for the additional days taken by them in excess of the average production norms fixed under column (3).

#### Fixation of Minimum Rates of Wages for the Employment in Hand embroidery and Jari under the Act.

G.O. (2D) No. 48, Labour and Employment (J1), 17th July 2019,  
ஆடு 1, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு—2050.]

No. II(2)/LE/647/2019.—In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of Section 3 and sub-section (2) of Section 5 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948), the Governor of Tamil Nadu, after considering the advice of the Committee, appointed under clause (a) of sub-section (1) of Section 5 of the said Act, hereby fixes the minimum rates of basic wages payable to the classes of employees in the employment in Hand embroidery and Jari in the State of Tamil Nadu specified in column (2) of the Schedule below as specified in the corresponding entries in column (3) thereof:-

2. This notification shall come into force on and from the date of its publication in the *Tamil Nadu Government Gazette*.

#### THE SCHEDULE

##### Employment in Hand embroidery and Jari.

Serial Number	Classes of Employees	Minimum rate of Basic wages (per day). Rs.P.
(1)	(2)	(3)
(1)	<b>Skilled:</b> 1. Designer 2. Frame Fitting and Setting Worker 3. Paper Tracing/Dyeing Worker 4. Aari Worker 5. Zardosi Worker 6. Aari and Zardosi Worker	328.00
(2)	<b>Semi-Skilled:</b> 1. Sample Maker 2. Colour Setting Worker	312.00
(3)	<b>Un Skilled:</b> 1. Paper Tracing and Dyeing Helper 2. Trimming Works 3. Outline Works (Dandi, Tikki, Kartana, Poth)	297.00

**Explanations.-** (1) **Dearness Allowance.**— In addition to the minimum rates of basic wages as fixed above, the employees shall be paid dearness allowance as indicated below:-

(i) The dearness allowance is linked to the Average Chennai City Consumer Price Index for the year 2010 that is 161 points (with base 2001=100) and for every raise of one point over and above 161

points, an increase of Rs.1.84 (One Rupee and Eighty Four paise only) per day shall be paid as dearness allowance.

(ii) The dearness allowance shall be calculated every year on the first April on the basis of the average of the indices for the proceeding twelve months, namely from January to December.

(iii) The first calculation of the dearness allowance shall thus be effective from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*, based on the Average of Chennai City Consumer Price Index Number for the previous year.

(2) Where the nature of work is the same, no distinction in the payment of wages shall be made between the men and women employees.

(3) To arrive at the monthly rates of wages, the daily wages shall be multiplied by 30.

(4) Wherever the existing wages are higher than the minimum rates of wages fixed herein, the same shall be continued to be paid.

#### Notifications under the Working Journalists and Other Newspaper Employees (Conditions of Service) and Miscellaneous Provisions Act.

##### Specification of the Joint Commissioners of Labour to be authorities to Issue Certificates under the Act.

G.O. (D) No. 419, Labour and Employment (I2), 15th July 2019,  
ஆடு 30, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு—2050.]

No. II(2)/LE/648/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 17 of the Working Journalists and Other Newspaper Employees (Conditions of Service) and Miscellaneous Provisions Act, 1955, (Central Act VL of 1955) and in supersession of the Labour and Employment Department Notification No.II(2)/LE/257/2016, published at page 241 of Part II - Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 30th March 2016, the Governor of Tamil Nadu hereby specifies the officers specified in column (2) of the Table below, to be authorities to issue certificate under the said sub-section (1) for the areas specified in the corresponding entries in column (3) thereof:-

#### THE TABLE.

Sl. No. (1)	Officers. (2)	Areas. (3)
(1)	Joint Commissioner of Labour-I, Chennai.	Corporation of Chennai excluding the areas within the frame of Revenue District of Kancheepuram and Tiruvallur.
(2)	Joint Commissioner of Labour-II, Chennai.	Revenue District of Thiruvallur, Kancheepuram and Cuddalore.

<i>Sl. No.</i> (1)	<i>Officers.</i> (2)	<i>Areas.</i> (3)
(3)	Joint Commissioner of Labour, Vellore.	Revenue District of Vellore, Thiruvannamalai and Villupuram.
(4)	Joint Commissioner of Labour, Tiruchirappalli.	Revenue District of Tiruchirappalli, Perambalur, Ariyalur, Thanjavur, Nagapattinam, Thiruvarur and Pudukkottai.
(5)	Joint Commissioner of Labour, Madurai.	Revenue District of Madurai, Virudhunagar, Ramanathapuram and Sivagangai.
(6)	Joint Commissioner of Labour, Dindigul.	Revenue District of Dindigul, Theni and Karur.
(7)	Joint Commissioner of Labour, Tirunelveli.	Revenue District of Tirunelveli, Thoothukudi and Kanniyakumari.
(8)	Joint Commissioner of Labour, Coimbatore.	Revenue District of Coimbatore and Tiruppur.
(9)	Joint Commissioner of Labour, Salem.	Revenue District of Salem, Dharmapuri and Krishnagiri.
(10)	Joint Commissioner of Labour, Coonoor.	Revenue District of The Nilgiris, Namakkal and Erode.

**Appointment of Certain officials as Inspectors and Defining of the Local Limits under the Act.**

G.O. (D) No. 419, Labour and Employment (I2), 15th July 2019,  
ஆணி 30, விகாரி, திருவன்னாவர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/649/2019.—In exercise of the powers conferred by sub-section (1) of section 17-B of the Working Journalists and Other Newspaper Employees (Conditions of Service) and Miscellaneous Provisions Act, 1955, (Central Act VL of 1955) and in supersession of the previous notifications issued under the said sub – section (1) of Section 17-B of the said Act, the Governor of Tamil Nadu hereby appoints the persons specified in column (2) of the Table below, to be inspectors for the purposes of the said Act and defines the local limits specified in the corresponding entries in column (3) thereof, within which they shall exercise their functions:-

THE TABLE.

<i>Sl. No.</i> (1)	<i>Persons.</i> (2)	<i>Local Limits.</i> (3)
(1)	Commissioner of Labour, Chennai.	Whole of the State of Tamil Nadu.
(2)	Regional Joint Commissioner of Labour.	Jurisdiction as assigned under sub-section (1) of Section 27 of the Payment of Bonus Act, 1965 (Central Act 21 of 1965)
(3)	Public Relations Officer, Office of the Commissioner of Labour, Chennai.	Corporation of Chennai excluding the areas within the frame of Revenue districts of Kancheepuram and Tiruvallur.
(4)	Assistant Commissioner of Labour (Enforcement).	Local limits assigned to them under the Legal Metrology Act, 2009 (Central Act 1 of 2010)
(5)	Deputy Inspectors of Labour.	Local limits assigned to them under the Legal Metrology Act, 2009 (Central Act 1 of 2010)

**Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.**

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விமிடெட், கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம்.

[அரசாணை (டி) எண் 377, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 28 ஜூன் 2019, ஆணி 13, விகாரி, திருவன்னாவர் ஆண்டு-2050.]

No. II(2)/LE/650/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விமிடெட், கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம் என்ற நிருவாகத்திற்கும், அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு ஜெனரல் ஓர்க்கார்ஸ் யூனியன், மதுரை மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்கொண்ட தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வராம்பு நிபுந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கொண்ண தகராறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**இணைப்பு  
எழுவினா**

திரு. என். ரெங்கராஜன் (பணி எண் 5048/91 DR), ஒட்டுநரின் வருடாந்திர ஊதிய உயர்வை ஆறு மாத காலத்திற்கு கூட்டு விளைவுடன் தள்ளி வைத்து நிறுவாகம் வழங்கிய

20–11–2015 நாளிட்ட தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம், தூத்துக்குடி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், சென்னை

[அரசாணை (இ) எண் 396, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி)த் துறை, 2 ஜூலை 2019, ஆணி 17, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/651/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடி, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், சென்னை என்ற நிர்வாகமங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், சிலைட்டியு, தூத்துக்குடி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்கொள்ள தொழிற்தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947–ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கொள்ள தொழிற்தகராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947–ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

### இணைப்பு எழுவினா

திரு. T. கதிரேசன் நல்லபெருமாள், தேர்வுத்திலை தொழில்நுட்ப ஊழியருக்கு (பணி எண். 9755) ஊழிய உயர்வினை ஆறு மாதத்திற்கு தொடர்வினைவுகளுடன் தள்ளி வைத்து நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 5–12–2016 நாளிட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

**இ.இ.432 மாதவன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாண்டவன்காடு, தூத்துக்குடி மாவட்டம்**

[அரசாணை (இ) எண் 397, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி)த் துறை, 2 ஜூலை 2019, ஆணி 17, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/652/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, இ.இ.432, மாதவன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தூண்டவன்காடு, தூத்துக்குடி மாவட்டம் என்ற நிர்வாகத்திற்கும், மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிலைட்டியு) தூத்துக்குடி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்கொள்ள தொழிற்தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947–ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்–XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கொள்ள தொழிற்தகராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947–ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

### இணைப்பு எழுவினா

திருமதி. ச. ஞானசௌல்வி (கணக்கர்) என்பவருக்கு 20–05–2017 நாளிட்ட 9A நோட்டீஸில் அவரது சம்பளத்தில் ரூ. 1,37,099/-ஜி பிடித்தம் செய்திட நிர்வாகம் வழங்கிய உத்தரவை ரத்து செய்திட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம்தானா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

ராணே டி.ஆர்.டபிள்யூ ஸ்டீயரிங் சிஸ்டம்ஸ் லிமிடெட், விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்

[அரசாணை (இ) எண் 398, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி)த் துறை, 2 ஜூலை 2019, ஆணி 17, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/653/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக ராணே டி.ஆர்.டபிள்யூ ஸ்டீயரிங் சிஸ்டம்ஸ் லிமிடெட், விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம் என்ற நிர்வாகத்திற்கும், விராலிமலை ராணே டி.ஆர்.டபிள்யூ ஸ்டீயரிங் சிஸ்டம்ஸ் லிமிடெட் எம்ப்ளோயிஸ் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்கொள்ள தகராறை நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947–ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்–XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கொள்ள தகராறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947–ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947–ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

### இணைப்பு எழுவினா

திரு. எம். மீனாட்சி சுந்தரம் (தொழிலாளி எண் 1023) என்பவரை Assembly பிரிவிலிருந்து MFG CELL B, பிரிவிற்கும், திரு. டி. சரவணன் (தொழிலாளி எண் 1175) என்பவரை Assembly பிரிவிலிருந்து Heat Treatment பிரிவிற்கும் எவ்வித முன்னறிவிப்பு இன்றியும் எழுத்து மூலமான உத்தரவின்றியும் பணி மாறுதல் செய்து வழங்கப்பட்ட நிர்வாகத்தின் உத்தரவினை இரத்து செய்து மீண்டும் அவர்கள் பணி செய்த பழைய பிரிவிற்கு பணி வழங்குமாறு கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை

[அரசாணை (இ) எண் 403, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ/ஒத் துறை, 5 ஜூலை 2019, ஆணி 20, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.)]

No. II(2)/LE/654/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு மாநகர போக்குவரத்துக் கழகம் என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி டிரான்ஸ்போர்ட் ஓர்க்கர்ஸ் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்கொண்ட தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கொண்ட தகராறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#### இணைப்பு

#### எழுவினா

திரு.கு. வெளின், நடத்துநரின் (பணி எண். C54360) ஆண்டு ஊதிய உயர்வினை ஒரு வருட காலத்திற்கு தொடர் விளைவின்றி தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த இறுதி உத்தரவை இரத்து செய்து அதனால் ஏற்படுத்தப்பட்ட இழப்பிடான பணி மற்றும் பணப்பலன்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (இ) எண் 404, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ/ஒத் துறை, 5 ஜூலை 2019, ஆணி 20, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.)]

No. II(2)/LE/655/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, மாநகர போக்குவரத்துக் கழகம் என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி டிரான்ஸ்போர்ட் ஓர்க்கர்ஸ் யூனியன் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்கொண்ட தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கொண்ட தகராறு, சென்னை தொழிலாளர், நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#### இணைப்பு

#### எழுவினா

திருமதி ஜெ. மோகனா, Ticket Seller பணி எண். A20019, என்பவரின் ஆண்டு ஊதிய உயர்வினை ஒரு வருட காலத்திற்கு தொடர்விளைவடன் தள்ளி வைத்தும், மேலும் அவரின் தற்காலிக பணி நீக்கத்தில் இரந்த நாட்களை அவரது கணக்கில் விடுப்பாக கருதியும் நிர்வாகம் வழங்கிய 31-03-2017 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் என்றால் உத்தரவு பிறப்பிக்கவும்.

சுமித் ஆட்டோ சீட் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஓரகடம்

[அரசாணை (இ) எண் 406, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ/ஒத் துறை, 5 ஜூலை 2019, ஆணி 20, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.)]

No. II(2)/LE/656/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்தில் இயங்கி வரும் சுமித் ஆட்டோ சீட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்கொண்ட தகராறில் கோரிக்கை எண்கள். 2,3,4,5,6,8,9,14,15,16,19,20 மற்றும் 30 ஆகியவற்றை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்-XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கொண்ட தகராறு, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2E) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#### இணைப்பு

#### எழுவினாக்கள்

#### கோரிக்கை எண் 2 அடிப்படை சம்பளம் (Basic Salary)

அனைத்து தொழிலாளர்களுக்கும் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டு வரும் அடிப்படை ஊதியத்தை மாற்றி ரூ. 10,000/- ஆக சமப்படுத்தி அடிப்படை ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

#### கோரிக்கை எண் 3 பஞ்சப்படி: (Fixed Dearness Allowance)

அனைத்து தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கப்படாத பஞ்சப்படியை 2001-ம் ஆண்டு நுகர்வோர் குறியீடு எண்ணை அடிப்படையாக கொண்டு 100 புள்ளிகளுக்கு ரூ. 3,000/- வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

**கோரிக்கை எண். 4 மாறுபடும் பஞ்சப்படி: (Variable Dearness Allowance)**

2001-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு முதல் 100 புள்ளிகளுக்கு மேல் உள்ள ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ. 25 வீதம் மாறுபடும் பஞ்சப்படியாக வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

**கோரிக்கை எண். 5 வீட்டு வாடகைப்படி (House Rent Allowance)**

அனைத்து தொழிலாளர்களுக்கும் தற்பொழுது வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப்படியை மாதம் ரூ. 5,000/- என்ற சமநிலைப்படுத்தி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

**கோரிக்கை எண். 6 பயணப்படி (Conveyance Allowance)**

அனைத்து தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கும் சராசரியான தொகை ரூ. 1600/- உடன் ரூ.400/- சேர்த்து பயணப்படியாக ரூ. 2000/- மாதம் தோறும் வழங்கப்பட வேண்டும். மேலும், இந்த பயணப்படியை தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தும் செய்யக்கூடாது என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

**கோரிக்கை எண். 8 சீருடை பராமரிப்பு (Uniform Maintenance)**

அனைத்து தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கப்படாத சீருடை பராமரிப்பு தொகையாக மாதம் ரூ. 750/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

**கோரிக்கை எண். 9 பணிக்காலப்படி (Shift Allowance)**

அனைத்து தொழிலாளர்களுக்கும் இரண்டாவது பணிக்காலப்படி ரூ. 30/- ஆகவும், இரவு பணிக்காலப்படியாக (C-Shift) ரூ.60/- ஆகவும் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

**கோரிக்கை எண். 14 மழைக் கோட்:**

அனைத்து தொழிலாளர்களுக்கும் வருடத்திற்கு ஒரு முறை மழை கோட் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

**கோரிக்கை எண். 15 தேங்காய் எண்ணைய், பூஸ்ட் மற்றும் குளியல் கோப்பு:**

அனைத்து தொழிலாளர்களுக்கும் தேங்காய் எண்ணைய் மாதம் அரை லிட்டரும், பூஸ்ட் மாதம் ஒரு கிலோவாகவும் மற்றும் 3 ஹமாம் கோப்பு வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

**கோரிக்கை எண். 16 டவல்: (Towel)**

இதுவரை வழங்கப்படாத பாம்பே டையிங் ப்ளோரா இரண்டு பெரிய டர்கி டவல் வழங்கப்பட வேண்டும் என்ற கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

**கோரிக்கை எண். 19 சீருடை: (Uniform)**

தற்போது நடைமுறையில் வழங்கப்பட்டு வரும் 2 ஷர்ட் என்ற நடைமுறையை மாற்றி 5 ஷர்ட்டா வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

**கோரிக்கை எண். 20 பாதுகாப்பு கலாச்சி: (Safety Shoe)**

தற்போது நடைமுறையில் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு காலனியை மாற்றி லிபர்டி போன்ற தரமான காலனியும், 3 செட் ஷாக்ஸலம் வழங்கப்பட வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

**கோரிக்கை எண். 30 பேருந்து வசதி: (Transport Facility)**

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பேருந்து வசதியை எந்தவொரு அறிவிப்புமின்றி திடீரென்று முடக்கியுள்ளதை மீண்டும் முன்னார் இருந்ததை போன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் எளிதாக கிடைக்கும் வண்ணம் பேருந்து வசதியை rationalize செய்யப்பட வேண்டும் என்றும், மேலும் 12 மணி நேரம் பணிபிரியும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பேருந்து வசதி என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

**வசம்பாடி எஸ்டேட், ஏற்காடு**

[அரசாணை (டி) எண் 410, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி)த் துறை, 5 ஜூலை 2019, ஆணி 20, விகாரி, திருவாரூர் ஆண்டு—2050.]

No.II(2)/LE/657/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, வசம்பாடி எஸ்டேட், ஏற்காடு என்ற நிர்வாகத்திற்கும், நீலமலை தோட்டத் தொழிலாளர் சங்கம் ஏற்காடு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்தள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்கொள்ள சேலம், தொழிலாளர் கராறை நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947—ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் மத்திய சட்டம்—XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரும்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கொள்ள தகராறை, இணைப்பில் காணும் எழவினாவுடன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947—ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து முன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, சேலம் தொழிலாளர் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**இணைப்பு**

**எழவினா**

தொழிலாளர்களுக்கு 2016–2017 ஆம் ஆண்டிற்கு 20 சதவீத போன்ஸ் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க.

கனில் பாலீவால்,  
அரசு முதன்மைச் செயலாளர்.